

09-02-25 Hindi

09-02-2025 Tamil

प्रातःमुरली ओम् शान्ति "अव्यक्त-बापदादा"  
कாலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா"

रिवाइज़: 18-01-2004 मधुबन  
ரிவெஸ் 18.01.2004

"वर्ल्ड अथॉरिटी के डायरेक्ट बच्चे हैं - इस सृति को इमर्ज रख सर्व शक्तियों को ऑर्डर से चलाओ"  
उलकिऱ்கु அதிகாரியின் நேரடிக் குழந்தை - இந்த நினைவிலிருந்து  
சர்வசக்திகளையும் கட்டளைப்படி நடத்துங்கள்

आज चारों ओर स्नेह की लहरों में सभी बच्चे समाये हुए हैं।  
இன்று நாலாப்புறங்களிலும் அனைத்து குழந்தைகள் அன்பு என்ற அலைகளில்  
மூழ்கியிருக் கின்றனர்.

सभी के दिल में विशेष ब्रह्मा बाप की सृति इमर्ज है।  
அனைவரின் உள்ளத்திலும் விசேமாக பிரம்மா பாபாவின் நினைவு  
இருக்கிறது.

अमृतवेले से लेके साकार पालना वाले रन और साथ में अलौकिक पालना वाले रन दोनों के दिल के यादों की मालाये  
बापदादा के पास पहुंच गई हैं।  
அமிர்த வேவளையிலிருந்து சாகார பாலனை அடைந்த இரத்தினங்கள் மற்றும்  
அலெளகீக பாலனை அடைந்த இரத்தினங்கள் இருவரின் உள்ளப்பூர்வமான  
நினைவுகளின் மாலைகள் பாப்தாதாவிடம் வந்தடைந்து விட்டது.

सभी के दिल में बापदादा के सृति की तस्वीर दिखाई दे रही है और बाप के दिल में सर्व बच्चों की स्नेह भरी याद  
समाई हुई है।

அனைவரின் உள்ளத்திலும் பாப்தாதாவின் நினைவு என்ற கண்ணாடி  
தென்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தந்தையின் உள்ளத்தில் அனைத்துக்  
குழந்தைகளின் அன்பு நினைறந்த நினைவு கலந்திருக்கிறது.

सभी के दिल में एक ही स्नेह भरा गीत बज रहा है - "मेरा बाबा" और बाप की दिल से यही गीत बज रहा है - "मेरे  
मीठे-मीठे बच्चे"। यह आटोमेटिक गीत, अनहद गीत कितना प्यारा है।  
அனைவரின் உள்ளத்திலும் ஒரே ஒரு அன்பு நிறைந்த பாடல் ஒலித்துக்  
கொண்டிருக்கிறது - என்னுடைய பாபா மேலும் தந்தையின் உள்ளத்தில் இந்த  
பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது - என்னுடைய இனிமையிலும்  
இனிமையான குழந்தை கள் தானாகவே ஒலிக்கப்படும் இந்த பாடல்,  
எல்லையற்ற பாடல் எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது!

बापदादा चारों ओर के बच्चों को स्नेह भरी सृति के रिटर्न में दिल के स्नेह भरी दुआये पदमगुणा दे रहे हैं।

பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் அன்பு நிறைந்த நினைவிற்கு கைமாறாக உள்ளப்பூர்வமான அன்பு நிறைந்த ஆசிர்வாதங்கள் பலகோடி மடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

஬ாபாடா ஦ேख ரहे हैं अभी भी देश वा विदेश में बच्चे स्थेह के सागर में लवलीन हैं।

இப்பொழுதும் கூட உள்நாடு மற்றும் அயல்நாட்டு குழந்தைகள் அன்புக் கடலில் மூழ்கியிருப்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

यह सृति दिवस विशेष सभी बच्चों के प्रति समर्थ बनाने का दिवस है।

இந்த நினைவு நாள் விசே'மாக குழந்தைகளை சக்திசாலி யாக ஆக்கக் கூடிய நாளாகும்.

आज का दिन ब्रह्मा बाप द्वारा बच्चों की ताजपोशी का दिन है।

இன்றைய நாள் பிரம்மா பாபாவின் மூலம் கிரீடத்தை அணிந்து கொண்ட நாள்.

ब्रह्मा बाप ने निमित्त बच्चों को विश्व सेवा की जिम्मेवारी का ताज पहनाया।

பிரம்மா பாபா குழந்தைகளை நிமித்தமாக, உலக சேவைக்கான பொறுப்பு கிரீடத்தை அணிவித்தார்.

स्वयं अनोन बनें और बच्चों को साकार स्वरूप में निमित्त बनाने का, सृति का तिलक दिया।

தான் குப்தமாக ஆகி குழந்தைகளை சாகார ஞபத்தில் நிமித்தம் ஆக்கினார், நினைவு திலகமிட்டார்.

स्वयं समान अव्यक्त फरिश्ते स्वरूप का, प्रकाश का ताज पहनाया।

क्षयम் अव्यक्त चொளுபம் ஆனார், பிரகாச கிரீடம் அணிந்து கொண்டார்.

स्वयं करावनहार बन करनहार बच्चों को बनाया इसलिए इस दिवस को सृति दिवस सो समर्थी दिवस कहा जाता है।

क्षयम் செய்விப்பவராகி குழந்தைகளை செய்பவர்களாக ஆக்கினார்.

ஆகையால் இந்த நாளை நினைவு நாள் மற்றும் சக்திசாலியான நாள் என்று கூறப்படுகிறது.

सिर्फ सृति नहीं, सृति के साथ-साथ सर्व समर्थियाँ बच्चों को वरदान में प्राप्त हैं।

நினைவு மட்டும் கிடையாது, நினைவின் கூடவே அனைத்து சக்திகளும் குழந்தைகளுக்கு வரதானமாக கிடைத்திருக்கிறது.

बापाटादा सभी बच्चों को सर्व सृतियों स्वरूप देख रहे हैं।

அனைத்து குழந்தைகளின் அனைத்து நினைவு சொளுபங்களை பார்த்துக் பாப்தாதா கொண்டிருக்கின்றார்.

मास्टर सर्व शक्तिवान स्वरूप में देख रहे हैं।

மாஸ்டர் சர்வசக்திவான் சொளுபத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

शक्तिवान नहीं, सर्व-शक्तिवान।  
सकंतुवाण्कलाक अल्ल, सर्व चकंतुवाण्।

यह सर्व शक्तियां बाप द्वारा हर एक बच्चे को वरदान में मिली हुई हैं।  
இந்த சர்வசக்திகள் தந்தையின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வரதான ஞபத்தில் கிடைத்திருக்கிறது.

दिव्य जन्म लेते ही बाप-दादा ने वरदान दिया - सर्वशक्तिवान भव! यह हर जन्म दिवस का वरदान है।  
தெய்வீக பிறப்பு எடுத்தவுடனேயே பாப்தாதா வரதானம்  
கொடுத்திருக்கின்றார் - சர்வசக்தिवान் பவ! இது ஒவ்வொருவரின் பிறந்த நாள்  
वरतान माकुम्।

इन शक्तियों को प्राप्त वरदान के रूप से कार्य में लगाओ।  
இந்த சக்திகளை வரதானத்தின் ஞபத்தில் காரியத்தில் பயன்படுத்துங்கள்।

शक्तियां तो हर एक बच्चे को मिली हैं लेकिन कार्य में लगाने में नम्बरवार हो जाते हैं।  
சக்திகள் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் காரியத்தில்  
பயன்படுத்துவதில் வரிசைக் கிரமம் ஏற்பட்டு விடுகிறது।

हर शक्ति के वरदान को समय प्रमाण आर्डर कर सकते हो।  
ஒவ்வொரு சக்தி என்ற வரதானத்தையும் சரியான நேரத்தில் கட்டளையிட  
முடியும्।

अगर वरदाता के वरदान के स्मृति स्वरूप बन समय अनुसार किसी भी शक्ति को आर्डर करेंगे तो हर शक्ति हाजिर होनी ही है।  
வரதாதாவின் வரதானங்களின் நினைவு சொருபமாகி சரியான நேரத்தில் கட்டளையிட  
முடியும்।

वरदान की प्राप्ति के, मालिकपन के स्मृति स्वरूप में हो आप आर्डर करो और शक्ति समय पर कार्य में नहीं आये,  
हो नहीं सकता।  
பிராப்தியான அடைந்த வரதானம், எஜமான் என்ற நினைவு  
சொருபத்திலிருந்து நீங்கள் கட்டளையிடுங்கள், பிறகு சக்திகள் சரியான  
நேரத்தில் காரியத்தில் பயன்படவில்லை - இது நடக்கவே நடக்காது।

लैकिन मालिक, मास्टर सर्वशक्तिवान के स्मृति की सीट पर सेट हो, बिना सीट पर सेट के कोई आर्डर नहीं माना  
जाता है।  
ஆனால் எஜமான், மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவு இருக்கையில் செட்  
ஆக வேண்டும். இருக்கையில் இல்லாமல் கட்டளையிட்டால் யாரும் ஏற்றுக்  
கொள்ளமாட்டார்கள்।

जब बच्चे कहते हैं कि बाबा हम आपको याद करते तो आप हाजिर हो जाते हो, हजूर हाजिर हो जाता है।  
குழந்தைகள் கூறுகின்றோம் - பாபா, நாம் உங்களை நினைவு செய்யும் போது

नींगकள் आजरा कि विटु किरीर्कल, एकीरील वन्तु विटु किरीर्कल.

जब हजूर हाजिर हो सकता तो शक्ति क्यों नहीं हाजिर होगी! सिर्फ विधि पूर्वक मालिकपन के अधौरीटी से आर्डर करो।

पापावे आजरा कि विटुम पोतु चक्तिकल एन आजरा कातु! वीक्तिप्पूर्वमाक, एजमान एनर अतिकारत्तुटन कट्टलेयिटुन्कल.

यह सर्व शक्तियां संगमयुग की विशेष परमात्म प्रॉपर्टी है।

இந்த சர்வசக்திகள் சங்கமயுகத்தின் பரமாத்மாவின் விசே^ சொத்தாகும்.

प्रॉपर्टी किसके लिए होती है?

சொத்து யாருக்காக இருக்கும्?

बचों के लिए प्रॉपर्टी होती है।

குழந்தைகளுக்காகத் தான் சொத்து இருக்கும்.

तो अधिकार से स्मृति स्वरूप की सीट से आर्डर करो, मेहनत क्यों करो, आर्डर करो।

எனவे அதிகாரத்துடன், நினைவு சொருபம் என்ற இருக்கையிலிருந்து கட்டलेयिटுங்கள். एन कடिऩ உழைப்பு செய்கிரீர்கள், கட்டலेयிடுங்கள்.

वर्ल्ड अधौरीटी के डायरेक्ट बचे हो, यह स्मृति का नशा सदा इमर्ज रहे।

உலகிற்கு அதிகாரியின் நேரடிக் குழந்தை - இந்த நினைவின் போதை சதா வெளிப்படையாக இருக்க வேண்டும்.

अपने आपको चेक करो - वर्ल्ड आलमाइटी अधौरीटी की अधिकारी आत्मा हूँ, यह स्मृति स्वतः ही रहती है?

तन्ननेतृत्व तान चோதியுங்கள் - உலகின் சர்வசக்திவானின் அதிகாரி ஆத்மा என்ற நினைவு தானாகவே இருக்கிறதா?

रहती है या कभी-कभी रहती है?

இருக்கிறதா? அல்லது அவंवपோது இருக்கிறதா?

आजकल के समय में तो अधिकार लेने के ही झगड़े हैं और आप सबको परमात्म अधिकार, परमात्म अधौरीटी जन्म से ही प्राप्त है।

இன்றைய நாட்களில் அதிகாரம் அடைவதில் தான் சண்டையே நடக்கிறது. ஆனால் உங்கள் அனைவருக்கும் பரமாத்ம அதிகாரம், பரமாத்ம சக்திகள் பிறந்தவுடனேயே பிராப்தியாக கிடைக்கிறது.

तो अपने अधिकार की समर्थी में रहो।

எனவे தனது அதிகார சக்தியில் இருங்கள்.

स्वयं भी समर्थ रहो और सर्व आत्माओं को भी समर्थ दिलाओ।

தானும் சக்திசாலியாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்தி கொடுங்கள்.

சர்வ ஆத்மாயே இஸ ஸமய ஸமர்பி அர்த்த ஶக்தியோகி பிரபாரி ஹை, ஆபகே ஜஹ் சித்ரோகி ஆர்வ மாங்கதே ரஹதே ஹை। அனைத்து ஆத்மாக்களும் இந்த நேரத்தில் அனைத்து ஆத்மாக்களும் சக்திகளை யாசிப்பவர்களாக இருக்கிறார்கள். உங்களது சிலைக்கு முன் சென்று யாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தோ பாப கஹதே ஹை “ஹை ஸமர்பி ஆத்மாயே சர்வ ஆத்மாவோகி ஶக்தி ஦ோ, ஸமர்பி ஦ோ। எனவே தந்தை கூறுகின்றார் -ஹே சக்திசாலி ஆத்மாக்களோ! அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்தி கொடுங்கள்.

“இஸகே லீயே ஸிர்ப் ஏக் பாத கா அடேஷன ஹர பஞ்சை கோ ரஹனா ஆவஶயக ஹை - ஜோ பாப்பா நே இஶாரா மீ ஦ியா, பாப்பா நே ரெஜல்ட் மே ஦ேஹா கி மேஜாரிடி பஞ்சை கா ஸ்கல்பை ஔர ஸமய வ்ர்஥ ஜாதா ஹை। இதற்கு ஒவ்வொரு குழந்தையும் ஒரு விசயத்தில் அவசியம் கவனம் கொடுப்பது அவசியமாகும் - பாப்தாதா சிக்னல் கொடுத்திருக்கின்றார், பாப்தாதா ரிசல்ட் பார்க்கும் பொழுது மெஜாரிட்டி குழந்தைகளின் சங்கல்பம் மற்றும் நேரம் வீணாகிறது.

ஜைஸே பிஜலி கா கனேகஷன அர போட்டா மீ லூஜ் ஹை வா லீக் ஹை ஜா எதோ லாஇட் ஠ீக் நால் ஆ சக்தி। யின்சாரத் தீன் தொடர்பு சிறிது தளர்ந்தால் அல்லது கசிவு ஏற்பட்டால் விளக்கு சரியாக எரியாது.

தோ யத் வ்ர்஥ கிரி லீகேஜ் ஸமர்பி ஸ்஥ிதி கோ ஸ்தாகால கிரி ஸ்முதி ஬னானே நால் ஦ேதி, இஸ்லீயே வேஸ்ட் கோ பேஸ்ட் மே சேஞ்ஜ கரோ। அதே போன்று இந்த வீணானவைகள் என்ற கசிவு சக்திசாலி ஸ்திதியை சதா கால நினைவாக உருவாக்க விடாது. ஆகையால் வீணானவைகளை சிறந்தவைகளாக மாற்றுங்கள்.

஬ாத கிரி ஸ்கீம ஬னாஓ।  
பட்ஜெஜ்ட் கணக்கு உருவாக்குங்கள்.

பரஸெந்தெஜ் நிகாலோ - சாரே ஦ின மே வேஸ்ட் கிதநா ஹுஆ, பேஸ்ட் கிதநா ஹுஆ?  
முழு நாளும் எவ்வளவு வீண் ஆனது, சிறந்தவையாக எவ்வளவு ஆனது என்று சதவிகிதம் பாருங்கள்.

அர மானோ 40 பரஸெந்தெஜ் வேஸ்ட் ஹை, 20 பரஸெந்தெஜ் வேஸ்ட் ஹை தோ உஸகோ பாத ஓர்।  
40 சதவிகிதம் வீண் ஆனது என்று வைத்துக் கொள்ளுங்கள் அல்லது 20 சதவிகிதம் வீண் என்றால் அதை சேமியுங்கள்.

ऐஸே நால் ஸமஜ்ஞா போட்டா ஸா ஹை தோ வேஸ்ட் ஜாதா ஹை, பாகி தோ ஸாரா ஦ின ஠ீக் ரஹதா ஹை। சிறிது தானே வீண் ஆகிறது, பாக்கி முழு நாளும் நன்றாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள்.

लेकिन यह वेस्ट की आदत बहुत समय की आदत होने के कारण लास्ट घड़ी में धोखा दे सकती है।

ஆனால் வீணாக்கும் இந்த பழக்கம் நீண்ட காலமாக இருக்கின்ற காரணத்தினால் கடைசி நேரத்தில் ஏமாற்றி விடும்.

நம்பவார் பொருளை செய்து விடும், நம்பவார் பொருளை விடாது.

ஜैसे ब्रह्मा बाप ने आदि में अपनी चेकिंग के कारण रोज़ रात को दरबार लगाई।  
ஆரம்பத்தில் பிரம்மா பாபா சுய பரிசோதனையின் காரணத்தினால் தினமும் இரவில் சபை கூட்டினார்.

கिसकी दरबार?  
எந்த சபை?

बच्चों की नहीं, अपनी ही कर्मन्दियों की दरबार लगाई।  
குழந்தைகளுடையது அல்ல, தனது கர்மேந்திரி யங்களின் சபை கூட்டினார்.

आर्डर चलाया - हे मन मुख्य मंत्री यह तुम्हारी चलन अच्छी नहीं, आर्डर में चलो।  
முக்கிய மந்திரியாகிய மனமே, உனது இந்த நடக்கதை நன்றாக இல்லை,  
கட்டளைப்படி நட என்று கட்டளையிடுங்கள்.

हे संस्कार आर्डर में चलो। क्यों नीचे ऊपर हुआ, कारण बताओ, निवारण करो।  
ஹே சம்ஸ்காரமே! கட்டளைப்படி நட, காரணத்தை கேட்டு நிவாரனம்  
செய்யுங்கள்.

हर रोज़ ऑफिशियल दरबार लगाई।  
இல்லை நானும் அலுவலக சபை கூட்டினார்.

ऐसे रोज़ अपनी स्वराज्य दरबार लगाओ।  
இவ்வாறு தினமும் தனது சுய இராஜ்ய சபை கூட்டுங்கள்.

कई बच्चे बापदादा से मीठी-मीठी रुहरिहान करते हैं।  
சில குழந்தைகள் பாப்தாதாவிடம் இனிமையிலும் இனிமையான உரையாடல்  
செய்கின்றனர்.

पर्सनल रुहरिहान करते हैं, बतायें।  
தனிப்பட்ட உரையாடல் செய்கின்றனர். கூறட்டுமா?

कहते हैं हमको अपने भविष्य का चित्र बताओ, हम क्या बनेंगे?  
எனக்கு எனது எதிர்கால சித்திரத்தை காண்பியுங்கள், நான் என்ன ஆவேன்?

என்று கேட்கின்றனர்.

ஜैसे आदि रत्नों को याद होगा कि जगत् अम्बा माँ से सभी बच्चे अपना चित्र मांगते थे, मम्मा आप हमको चित्र दो हम कैसे हैं।

ஆதி இரத்தினங்களுக்கு நினைவிருக்கும், ஆரம்பத்தில் ஜெகதம்பாவிடம் அனைத்து குழந்தைகளும் தனது சித்திரம் கேட்டனர், மம்மா! நான் என்ன ஆவேண் என்ற எங்களது சித்திரம் கொடுங்கள்.

तो बापदादा से भी रुहरिहान करते अपना चित्र मांगते हैं।

पाप्ताता वीटमुम் उरयाटल चेय्युम् पोतु तங்களது சித்திரம்  
கேட்கின்றனர்.

आप सबकी भी दिल तो होती होगी कि हमको भी चित्र मिल जाए तो अच्छा है।

உங்கள் அனைவருக்கும் கூட மனம் இருக்கும் - எனது சித்திரம் கிடைத்து  
விட்டால் நன்றாக இருக்கும்.

लैकिन बापदादा कहते हैं - बापदादा ने हर एक बच्चे को एक विचित्र दर्पण दिया है, वह दर्पण कौन सा है?

ஆனால் பாப்தாதா கூறுகின்றார் - பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு  
விசித்திர மான கண்ணாடி கொடுத்திருக்கின்றார். என்ன கண்ணாடி?

वर्तमान समय आप स्वराज्य अधिकारी हो ना! हो?

நிகழ்காலத்தில் நீங்கள் சுய இராஜ்ய அதிகாரிகள் அல்லவா! இருக்கிறீர்களா?

स्वराज्य अधिकारी हो?

சுய இராஜ்ய அதிகாரிகள் தானே?

हो तो हाथ उठाओ।

ஆம் எனில் கை உயர்த்துங்கள்.

स्व-राज्य, अधिकारी हो?

சுய இராஜ்யம், அதிகாரிகளாக இருக்கிறீர்களா?

अच्छा।

நல்லது.

कोई-कोई नहीं उठा रहे हैं।

चிலर் கை உயர்த்தாமல் இருக்கிறீர்கள்.

थोड़ा-थोड़ा हैं क्या?

சிறிது இருக்கிறீர்களா என்ன?

अच्छा।  
नलंवतु.

सभी स्वराज्य अधिकारी हो, मुबारक हो।  
अनेनवरुम् चय इराज्य अतिकारीकर्ण, वाञ्छत्तुकर्ण.

तो स्वराज्य अधिकार का चार्ट आपके लिए भविष्य पद की शक्ति दिखाने का दर्पण है।  
आक चय इराज्य अतिकारत्तिन् सारंट उन्कर्ण एतिरकाल पठवीयिन् मुकत्तत  
काण्डीकर्ण कर्णन्नाटि आकुम्.

यह दर्पण सबको मिला हुआ है ना?  
इन्त कर्णन्नाटि अनेनवरुक्तुम् किटेतत्तिरुक्किरतु तानेन?

क्लीयर है ना?  
तेणीवाक इरुक्किरता?

कोई ऐसे काले दाग तो नहीं लगे हुए हैं ना! अच्छा, काले दाग तो नहीं होंगे, लेकिन कभी-कभी जैसे गर्म पानी होता है ना, वह कोहरे के मुआफिक आइने पर आ जाता है।  
एन्त करुप्पु कररकर्ण प्रतिय वीलंलव तानेन! नलंवतु.

जैसे फागी होती है ना, तो आइने पर ऐसा हो जाता है जो आइना क्लीयर नहीं दिखाता है।  
करुप्पु कररकर्ण इरुक्कातु, आनालं चिल नेराङ्कर्णीलं कुटान नीरिन् मुटुपनी  
पोान्ऱरु कर्णन्नाट्यीलं पतिन्तु वीकुकिरतु. पनी कर्णन्नाट्यीलं प्रतियम् पोतु  
कर्णन्नाटि तेणीवाक तेणंपदुवतु किटेयातु.

नहाने के समय तो सबको अनुभव होगा।  
कुलीक्तुम् पोतु अनेनवरुक्तुम् अनुपवम् इरुक्तुम्.

तो ऐसा अगर कोई एक भी कर्मन्द्रिय अभी तक भी आपके पूरे कन्ट्रोल में नहीं है, है कन्ट्रोल में लेकिन कभी-कभी नहीं भी है।  
अतेहे पोान्ऱरु एतावतु छरु कर्मेन्तिरी यमुम् कूट इन्ऱरु वरेर उन्कर्ण  
कट्टुप्पाट्टिलं इलंलवयेयीलं, कट्टुप्पाट्टिलं इरुक्किरतु, आनालं  
अव्वप्पेपामुतु इरुप्पतु किटेयातु.

अगर मानों कोई भी कर्मन्द्रिय, चाहे आंख हो, चाहे मुख हो, चाहे कान हो, चाहे पाँव हो, पाँव भी कभी-कभी बुरे संग  
के तरफ चला जाता है।  
कर्णकर्णाक इरुक्कट्टुम्, वायाक इरुक्कट्टुम्, काताक इरुक्कट्टुम्, कालाक  
इरुक्कट्टुम्, कालुम् अव्वप्पेपामुतु केट्ट सकवाचत्तिन् पक्कमं चेन्ऱरु  
वीकुकिरतु.

तो पाँव भी कन्ट्रोल में नहीं हुआ ना। संगठन में बैठ जायेंगे, रामायण और भागवत की उल्टी कथायें सुनेंगे, सुल्टी  
नहीं।

ஆக காலும் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா! குழுவில் அமர்ந்து விடுவார்கள், இராமாயணம் மற்றும் பாகவதத்தின் தலைசீழான கதை கேட்பார்கள், சரியானதை கேட்கமாட்டார்கள்.

தோகோई மீ கர்ம்மிதிய ஸ்கல்ப, ஸமய ஸஹித அரக கந்தீல மே நாகி ஹை தோ இஸ்ஸே ஹி சேக கரோ ஜப ஸ்வராஜ மே கந்தோலிங் பாகர நாகி ஹை தோ விஶு கே ராஜ மே கந்தோல க்யா கரேஙே! தோ ராஜ கேஸ ஬நேஙே?

ஆக எந்த ஒரு கர்மேந்திரியமும் சங்கல்பம், நேரம் சகிதமாக கட்டுப்பாட்டில் இல்லையெனில், சுய இராஜ்யத்தில் கட்டுப்படுத்தும் சக்தியில்லையெனில் உலக இராஜ்யத்தை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? இராஜாவாக எப்படி ஆவீர்கள்?

வாங்தோ ஸப ஏக்யூரேட ஹை!

அங்கு அனைத்தும் மிகச் சரியாக இருக்கும்.

கந்தோலிங் பாகர, ரூலிங் பாகர ஸப ஸ்வத: ஹி ஸங்மயுங கே புருஷார்த கீ ப்ராலஷ்ய கே ரூப மே ஹை। கட்டுப்படுத்தும் சக்தி, ஆளும் சக்தி அனைத்தும் தானாகவே சங்கமயுகத்தின் முயற்சியின் பலனாக கிடைக்கும்.

தோ ஸங்மயுங அர்஥த் வர்தமான ஸமய அரக கந்தோலிங் பாகர, ரூலிங் பாகர கம ஹை, தோ புருஷார்த கம தோ ப்ராலஷ்ய க்யா ஹோஙி?

எனவே சங்கமயுகம் அதாவது நிகழ்காலத்தில் கட்டுப்படுத்தும் சக்தி, ஆளும் சக்தி குறைவாக இருந்தால், முயற்சி குறைவு எனும் போது எப்படிப்பட்ட பிராப்தி கிடைக்கும்?

ஹிஸாக கரனே மே தோ ஹோஶியார ஹோ நா! தோ இஸ ஆஇநே மே அபனா ஫ேஸ ஦ேகோ, அபனி ஶகல ஦ேகோ। கணக்கு பார்ப்பதில் புத்திசாலிகள் அல்லவா! ஆக இந்த கண்ணாடியில் தனது முகம் பாருங்கள், தனது தோற்றம் பாருங்கள்.

ராஜா கி ஆதி ஹை, ராயல ஫ைமிலி கி ஆதி ஹை, ராயல ப்ரஜா கி ஆதி ஹை, கௌன ஸி ஶகல ஆதி ஹை?

இராஜாவாக தென்படுகிறதா? இராயல் குடும்பத்தினராக தென்படுகிறதா? இராயல் பிரஜையாக தென்படுகிறதா? சாதாரண பிரஜையாக தென்படுகிறதா? எப்படிப்பட்ட தோற்றம் தென்படுகிறது?

தோ மிலா சித்ர?

சித்திரம் கிடைத்து விட்டதா?

இஸ சித்ர ஸே சேக கரநா!

இந்த சித்திரத்தின் மூலம் சோதனை செய்யுங்கள்.

ஹர ரோஜ சேக கரநா க்யோகி ஬हுதகால கே புருஷார்த ஸே, ஬हுதகால கே ராஜ ஭ாய கி ப்ராப்தி ஹை!

ஓவ்வொரு நாளும் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் நீண்ட கால

मुयर्चियिऩ् मूलम् नीन्नंट काल इराज्ज्य पाक्कियम् पलना क किटेक्कुम्.

अगर आप सोचो कि अन्त के समय बेहद का वैराग्य तो आ ही जायेगा, लेकिन अन्त समय आयेगा तो बहुतकाल हुआ या थोड़ा काल हुआ?

कटेचि नेरात्तिल् एल्लेलयर्र वेवराक्कियम् वन्तु वीटुम् एन्ऱु नींवकल् नीनेत्तीर्कल् एनील् कटेचि नेराम् वरुम् बेपामुतु नीन्नंट कालमाक इरुक्कुमा? अल्लतु कुरुक्किय कालमाक इरुक्कुमा?

बहुतकाल तो नहीं कहेंगे ना! तो 21 जन्म पूरा ही राज्य अधिकारी बनें, तब पर भले नहीं बैठें, लेकिन राज्य अधिकारी हों।

नीन्नंट कालम् एन्ऱु कूर मुष्टियातु अल्लवा! एनवें 21 पीरवीकल् मुमुक्षुमयाकवे इराज्ज्य अक्षिकारी आक वेण्णुम्, चिम्माचन्त्तिल् अमरा वीट्टालुम् चरी, आनाल इराज्ज्य अक्षिकारीयाक इरुक्क वेण्णुम्.

यह बहुतकाल (पुरुषार्थ का), बहुतकाल की प्रालभ्य का कनेक्शन है इसीलिए अलबेले नहीं बनना, अभी तो विनाश की डेट फिक्स ही नहीं है, पता ही नहीं।

இந்த நீண்ட காலம் (முயற்சி) நீண்ட கால பிராப்திக்கு தொடர்பு இருக்கிறது. ஆகையால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். இப்பொழுது விநாசத்திற்கான தேதி முடிவாக வில்லை, தெரியவில்லை.

8 वर्ष होगा, 10 वर्ष होगा, पता तो है ही नहीं।

8 ஆண்டுகளில் ஏற்படுமா, 10 ஆண்டுகளில் ஏற்படுமா? தெரியவே யில்லை.

तो आने वाले समय में हो जायेंगे, नहीं।

வரக் கூடிய काल கட்டங்களில் ஆகிவிடுவेऩ், கிடையாது.

विश्व के अन्तकाल सोचने के पहले अपने जन्म का अन्तकाल सोचो, आपके पास डेट फिक्स है, किसके पास पता है कि इस डेट पर मेरा मृत्यु होना है?

உலகத்தின் இறுதி பற்றி யோசிப்பதற்கு முன் தனது பிறவியின் இறுதி காலம் பற்றி யோசியுங்கள். உங்களிடம் தேதி முடிவாகி இருக்கிறதா? இந்த தேதியின் எனக்கு மரணம் ஏற்படும் ஏன்று யாருக்காவது தேதி முடிவாகியிருக்கிறதா?

है किसके पास?

यारीटमावது இருக்கிறதா?

नहीं है ना! विश्व का अन्त तो होना ही है, समय पर होगा ही लेकिन पहले अपनी अन्तकाल सोचो और जगदम्बा का स्लोगन याद करो - क्या स्लोगन था?

இல்லை அல்லவா! உலக இறுதி ஏற்பட்டே தீரும், சரியான நேரத்தில் நடந்தே தீரும். ஆனால் முதலில் தனது இறுதி காலம் பற்றி யோசியுங்கள் மற்றும் ஜெகதம்பா சுலோகன் நினைவு செய்யுங்கள் - என்ன சுலோகன்?

हर घड़ी अपनी अन्तिम घड़ी समझो।

ଓବବୋରୁ ନିମିଟମୁମ୍ ତଣତୁ ଇରୁତି ନିମିଟମ୍ ଏଣ୍଱ରୁ ନିଜେନ୍ୟଙ୍କଳ୍ସ.

ଅଚାନକ ହୋନା ହୈ।

ତୀଣେରଣ୍ଣରୁ ନଟେପେରୁମ୍.

ଡେଟ ନହିଁ ବତାଈ ଜାୟେଗୀ । ନା ବିଶ୍ଵ କୀ, ନା ଆପକେ ଅନ୍ତିମ ଘଡ଼ି କୀ ।

ଉଲକମ୍, ଉଙ୍କଳାତୁ ଇରୁତି ନେରତ୍ତିର୍ତ୍ତକାଣ ତେତି କୂରପ୍ପଟମାଟାତୁ.

ସବ ଅଚାନକ କା ଖେଲ ହୈ ଇସଲିଏ ଦରବାର ଲଗାଓ, ହେ ରାଜେ, ସବରାଜ୍ୟ ଅଧିକାରୀ ରାଜେ ଅପନୀ ଦରବାର ଲଗାଓ ।

ଅଣେନ୍ତତୁମ୍ ତୀଣେରଣ୍ଣରୁ ନଟେପେରୁମ୍ ବିଳେଯାଟିଟାକୁମ୍. ଆକେଯାଲ୍ ଚାପେ କୁଟ୍ଟିଙ୍କଳ୍ସ, ହେଉ ଇରାଜ୍ଞାକ୍କଣେ ! ଚୁଯ ଇରାଜ୍ୟ ଅତିକାରୀ ଇରାଜ୍ଞାକ୍କଣେ ! ତଣତୁ ଚାପେ କୁଟ୍ଟିଙ୍କଳ୍ସ.

ଆର୍ଡର ମେଂ ଚଲାଓ କ୍ୟୋକି ଭବିଷ୍ୟ କା ଗାୟନ ହୈ, ଲୋ ଏଣ୍ଡ ଆର୍ଡର ହୋଗା ।

କଟ୍ଟଣେଳାପ୍ପାତି ନଟତ୍ତତୁଙ୍କଳ୍ସ. ଏଣେନିଲି ଚଟ୍ଟମ୍ ଛମ୍ବଙ୍କୁ ଇରୁକ୍କୁମ୍ ଏଣ୍଱ରୁ ଏତିର୍କାଳତ୍ତିର୍ତ୍ତକାଣ ପୁକମ୍ ପାଟପ୍ ପଟ୍ଟିରୁକ୍କିରତୁ.

ସତ: ହୀ ହୋଗା ।

ଇଯର୍ତ୍ତକେଯାକବେ ଇରୁକ୍କୁମ୍.

ଲବ ଔର ଲୋ ଦୋନୋ କା ହୀ ବୈଲେସ୍ ହୋଗା ।

ଅନ୍ତପୁ ମର୍ତ୍ତୁମ୍ ଚଟ୍ଟମ୍ ଇରଣ୍ଣଟିମ୍ ଚମନିଲେଯିଲି ଇରୁକ୍କୁମ୍.

ନେଚୁରଳ ହୋଗା ।

ଇଯର୍ତ୍ତକେଯାକବେ ଇରୁକ୍କୁମ୍.

ରାଜା କୋଈ ଲୋ ପାସ ନହିଁ କରେଗା କି ଯହ ଲୋ ହୈ ।

ଇତୁ ଚଟ୍ଟମ୍ ଏଣ୍଱ରୁ ଇରାଜ୍ଞା ଏନ୍ତ ଛରୁ ଚଟ୍ଟତ୍ତେତ୍ୟମ୍ ଉରୁଵାକ୍କମାଟାର୍.

ଜୈସେ ଆଜକଳ ଲୋ ବନାତେ ରହତେ ହୈ ।

ଇଣ୍ଠର୍ଯ୍ୟ ନାଟକଣିଲି ଚଟ୍ଟମ୍ ଉରୁଵାକ୍କିକ କୋଣ୍ଠିରୁକ୍ କିଣରଣାର୍.

ଆଜକଳ ତୋ ପୁଲିସ ବାଲା ଭୀ ଲୋ ଉଠା ଲେତା ହୈ ।

ଇଣ୍ଠର୍ଯ୍ୟ ନାଟକଣିଲି କାବଳ ତୁରେଯିନାରୁମ୍ ଚଟ୍ଟତ୍ତେତ ମୀରି ବିଟୁକିଣରାର୍.

ଲୈକିନ ବହାଁ ନେଚୁରଳ ଲବ ଔର ଲୋ କା ବୈଲେସ୍ ହୋଗା ।

ଆନାଲ୍ ଅଙ୍କୁ ଇଯର୍ତ୍ତକେଯାକବେ ଅନ୍ତପୁ ମର୍ତ୍ତୁମ୍ ଚଟ୍ଟମ୍ ଚମନିଲେଯିଲି ଇରୁକ୍କୁମ୍.

ତୋ ଅଭି ଆଲମାଇଟୀ ଅଥୋରିଟୀ କି ସୀଟ ପର ସେଟ ରହୋ ।

ଆକ ଇପ୍ପେବାମ୍ବୁତୁ ଚର୍ବଚକ୍କିବାଣ ଏଣ୍଱ର ଇରୁକ୍କେଯିଲି ଚେଟ ଆକିଯିରୁଙ୍କଳ୍ସ.

तो यह कर्मन्दियां, शक्तियां, गुण सब आपके आगे जी हजूर, जी हजूर करेंगे। धोखा नहीं देंगे। जी हाजिर।  
पिऱ्कु इन्त कर्मेन्त्तिरीयांकलं, सक्तिकलं, कुण्णांकलं अज्ञात्तुम् उन्कलं सरी  
ज्या, सरी ज्या एन्नरुम् एमार्हातु।

तो अभी क्या करेंगे?  
இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?  
  
दूसरे स्मृति दिवस पर कौन सा समारोह मनायेंगे?  
அடுத்த நினைவு நாளன்று எந்த விழா கொண்டாடுவீர்கள்?

यह हर एक ज़ोन तो समारोह मनाते हैं ना। सम्मान समारोह भी बहुत मना लिये।  
ஓவ்வொரு मண्णलமும் இந்த விழா கொண்டாடுகிறீர்கள் அல்லவா! பாராட்டு  
वीழावுम் अतीकम् केवाण्टाटि वीट्टैर्कलं।

अब सदा हर संकल्प और समय के सफलता की सेरीमनी मनाओ।  
இப்பொழுது சதா ஓவ்வொரு சங்கல்பம் மற்றும் நேரத்தின் வெற்றி விழா  
கொண்டாடுங்கள்।

यह समारोह मनाओ।  
இந்த விழா கொண்டாடுங்கள்।

वेस्ट खत्म क्योंकि आपके सफलतामूर्त बनने से आत्माओं को तृप्ति की सफलता प्राप्त होगी।  
வீணானவைகள் அழிந்து விட வேண்டும். ஏனெனில் நீங்கள் வெற்றி மூர்த்தி  
ஆவதன் மூலம் ஆத்மாக்களுக்கு திருப்தி என்ற வெற்றி பலனாக கிடைக்கும்.

निराशा से चारों ओर शुभ आशाओं के दीप जगेंगे।  
நிராசையிலிருந்து நாலாபுறங்களிலும் சுப ஆசை களின் தீபம் ஏற்றப்பட்டு  
விடும்।

कोई भी सफलता होती है तो दीपक तो जगाते हैं ना! अब विश्व में आशाओं के दीप जगाओ।  
ஏதாவது வெற்றி கிடைத்தால் தீபம் ஏற்றுவார்கள் அல்லவா! இப்பொழுது  
உலகில் ஆசைகளின் தீபத்தை ஏற்றுங்கள்।

हर आत्मा के अन्दर कोई न कोई निराशा है ही, निराशाओं के कारण परेशान है, टेशन में है।  
ஓவ்வொரு ஆத்மாவிற்குள் ஏதாவது ஒரு நிராசை இருக்கவே செய்கிறது,  
நிராசையின் காரணத்தினால் குழப்பம் இருக்கிறது, டென்சன் இருக்கிறது।

तो हे अविनाशी दीपकों अब आशाओं के दीपकों की दीवाली मनाओ।  
ஹே அழிவற்ற தீபங்களே! இப்பொழுது ஆசை தீபங்களின் தீபாவளி  
கொண்டாடுங்கள்।

पहले स्व फिर सर्व।  
मுतलिल तन्न मैतु पीरकु अजेनवरीन्न मैतु.

सुना!  
केट्टोरकला!

बाकी बापदादा बच्चों के स्नेह को देख खुश हैं।  
मर्हप्रप्ति पाप्ताता कुम्हन्तेतकलीन् अन्नपेप्प पार्तत्तु मकिम्हस्सि  
अटेक्किण्ऱारं.

स्नेह की सबजेक्ट में परसेन्टेज़ अच्छी है।  
अन्नपु एन्ऱ पाटत्तिल सत्वीकितमं नन्ऱाक इरुक्किऱतु.

आप इतनी मेहनत करके यहाँ क्यों पहुंचे हो, आपको कौन लाया?  
नींगकल इव्वलावु मुयर्चि चेय्तु इन्कु ऎतर्काक वन्तीरुक्किऱ्ऱरकल?  
उन्कलेण अमैत्तु वन्तत्तु यारं?

ट्रेन लाई, प्लेन लाया या स्नेह लाया?  
पुकेवण्डि अमैत्तु वन्तत्ता, विमानम् अमैत्तु वन्तत्ता अल्लतु अन्नपु  
अमैत्तु वन्तत्ता?

स्नेह के प्लेन से पहुंच गये हो।  
अन्नपु एन्ऱ विमानत्तिन् लुलम् वन्तत्तेन्तु वीट्टोरकल.

तो स्नेह में तो पास हो।  
ஆக अन्नपु एन्ऱ विचयत्तिल तेर्च्चि अटेन्तु वीट्टोरकल.

अभी आलमाइटी अथॉरिटी में मास्टर हैं, इसमें पास होना, तो यह प्रकृति, यह माया, यह संस्कार, सब आपके दासी  
बन जायेगे।  
இப்பொழுது சர்வசக்திகளில் மாஸ்டராக இருக்கிறேன் என்பதில் தேர்ச்சி பெற  
வேண்டும். பிறகு இந்த இயற்கை, இந்த மாயை, இந்த சன்ஸ்காரம் போன்ற  
அனைத்தும் உங்களது வேலைக்காரர்களாக ஆகிவிடும்.

हर घड़ी इन्तजार करेंगे मालिक क्या आर्डर है! ब्रह्मा बाप ने भी मालिक बन अन्दर ही अन्दर ऐसा सूक्ष्म पुरुषार्थ  
किया जो आपको पता पड़ा, सम्पत्र कैसे बन गया? पंछी उड़ गया।

இவ்வொரு நேரமும் எதிர்பார்க்கும் - எஜமானரே! என்ன கட்டளை  
கொடுக்கிற்றरகல்! பிரம்மா பாபாவும் எஜமானராகி உள்ளுக்குள்ளேயே  
இவ்வாறு சூட்சும मुयर्चि चेय्तहार, अது उन्कलुक्कुम तெரीयम् - सम्पन्ननम्  
ஆகிவிட्टார், பறவை பறन्तு விட்டது.

पिंजड़ा खुल गया।



जनक बच्ची।

ज्ञानकं गुम्हनं तेत.

खास सन्देश भेजा था कि मैं सभा में हाजिर अवश्य हूँगी।

नानं चत्प्रयीलं अवश्यम् आज्जरावेण एन्ऱु चेयंति अनुप्पियिरुक्किरतु.

तो चाहे लण्डन, चाहे अमेरिका, चाहे ऑस्ट्रेलिया, चाहे अफ्रीका, चाहे एशिया और सर्व भारत के हर देश के बच्चों को एक-एक को नाम और विशेषता सहित यादप्यार।

இலண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் அனைத்து பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொருவரின் பெயர் மற்றும் விசேஷதாக சகிதமாக அன்பு நினைவுகள்.

आपको तो समुख यादप्यार मिल रहा है ना! अच्छा।

உங்களுக்கு எதிரில் அன்பு நினைவுகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நல்லது.

आज मधुबन वालों को भी याद किया।

இன்று மதுவனத்தில் உள்ளவर்களையும் நினைவு செய்தேன்.

यह आगे-आगे बैठते हैं ना। हाथ उठाओ मधुबन वाले।

இவர்கள் முன்னால் முன்னால் வந்து அமர்கிறீர்கள் அல்லவா! மதுவனத்தில் உள்ளவர்கள் கை உயர்த்துங்கள்.

मधुबन की सभी भुजायें।

அனைவரும் மது வனத்தில் புஜங்கள் ஆவீர்கள்.

मधुबन वालों को विशेष त्याग का भाग्य सूक्ष्म में तो प्राप्त होता है क्योंकि रहते पाण्डव भवन में, मधुबन में, शान्तिवन में हैं लेकिन मिलने वालों को चांस मिलता है, मधुबन साक्षी होके देखता रहता है।

மதுவனத்தின் உள்ளவர்களுக்கு விசேஷமாக தியாகத்தின் பாக்கியம் சூட்சமத்தில் கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது பாண்டவபவனில், மதுவனத்தில், சாந்திவனத்தில், ஆனால் சந்திப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, மதுவனத்தில் உள்ளவர்கள் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

लेकिन दिल पर सदा मधुबन वाले याद हैं।

ஆனால் மனதில் சதா மதுபன்வாலா (பாபா) நினைவு இருக்கிறது.

अब मधुबन से वेस्ट का नाम-निशान समाप्त हो।

இப்பொழுது மதுவனத்தில் வீணானவைகளின் பெயர், அடையாளம் சமாப்தி ஆக வேண்டும்.

सेवा में, स्थिति में सबमें महान।

சேவையில், ஸ்திதியில் அனைத்திலும் மகான்.

தீக் ஹை நா! மधுபன வாலீ கோ மூலதே நார்ஹி ஹை லேகின மதுபன கோ த்யாக கா சாங் ஦ேதே ஹை!

சரி தானே! மதுவனத்தில் உள்ளவர்களை மறப்பதே கிடையாது. ஆனால் தியாகத்திற்கான வாய்ப்பு கொடுக்கின்றார்.

அஞ்சா!

நல்லது.

வர்தான: மஸ்தக ஦्वारा ஸन்தூष்டா கே சமககி ஜிலக ஦ி஖ானே வாலே ஸாக்ஷாக்தாரமூர்த் தா  
வர்தானம்: நெற்றியின் மூலம் திருப்தி என்ற பிரகாசத்தின் ஜோலிப்பு  
காண்பிக்கக் கூடிய சாட்சாத்கார மூர்த்தி பவ.

ஜோ ஸदா ஸந்தூஷ் ரஹ்தே ஹை, உநகே மஸ்தக ஸெ ஸந்தூஷ்டா கீ ஜிலக ஸदா சமகதீ ரஹ்தீ ஹை, உந்ஹே கோई ஭ீ உடாஸ ஆத்ம  
யடி ஦ேஷ லேதீ ஹை தோ வஹ ஭ீ ஖ுஶ ஹோ ஜாதீ ஹை, உஸகீ உடாஸி மிட ஜாதீ ஹை।

யார் சதா திருப்தியாக இருக்கிறார்களோ, அவர்களது நெற்றியிலிருந்து திருப்தி  
என்ற ஒளி சதா ஜோலித்துக் கொண்டே இருக்கிறது. அவரை உதாசீனமான ஒரு  
ஆத்மா பார்த்து விட்டால் அவரும் குவியடைந்து விடுவார், அவரது உதாசீனம்  
நீங்கி விடும்.

ஜினகே பாஸ ஸந்தூஷ்டா கீ ஖ுஶி கா ஖ஜானா ஹை உநகே பீஷே ஸ்வத: ஹீ ஸப ஆக்ர்ஷித ஹோதே ஹை।

யாரிடம் திருப்திக்கான குவியான முகம் சைத்தன்ய பலகை ஆகிலிடும், அவர் பின்னால்  
தானாகவே அனைவரும் ஈர்க்கப்படுவர்.

உநகா ஖ுஶி கா சேஹரா சைத்தா ஬ோர்ட் ஬ன ஜாதா ஹை ஜோ அனைக ஆத்மானோ கோ ஬னானே வாலே கா பரிசய ஦ேதா ஹை।

அவர்களது குவியான முகம் சைத்தன்ய பலகை ஆகிலிடும், அநேக  
ஆத்மாக்களை உருவாக்கும் அறிமுகம் கொடுக்கும்.

தோ எஸி ஸந்தூஷ் ரஹ்நே ஓர் ஸர்வ கோ ஸந்தூஷ் கரனே வாலி ஸந்தூஷ் மனியா ஬நோ ஜிஸ்ஸே அனைகோ கோ ஸாக்ஷாகார ஹோ।  
ஆக இவ்வாறு திருப்தியாக இருக்கும் மற்றும் அனைவரையும்  
திருப்திப்படுத்தக் கூடிய திருப்திமணி ஆகுங்கள், இதன் மூலம் பலருக்கு  
சாட்சாத்காரம் ஏற்படும்.

ஸ்லோகன: சோட் லானே வாலே கா காம ஹை சோட் லானா ஔர் ஆபகா காம ஹை அபனே கோ ஬சா லேனா।

சுலோகன்: காயம் ஏற்படுத்துபவர்களின் வேலை காயம் ஏற்படுத்துவது,  
உங்களது வேலை தன்னை பாதுகாத்துக் கொள்வது.

அவ்யக்த-இஶாரே: எகாந்தப்ரிய ஬நோ எகதா ஔர் எகாப்ரதா கோ அபனாओ  
அவ்யக்த இவ்வாரே: ஏகாந்த பிரியராக ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்  
ஏகாக்ரதாவை தாரணை செய்யுங்கள்

ஜைசே நாரியல் தோட்கர உட்஘ாடன கரதே ஹோ, ரி஬ன காட்கர உட்஘ாடன கரதே ஹோ, ஏஸே எகமத, எக்கல, எக் ஭ரோசா

और एकता की रिबन काटो और फिर सर्व के सन्तुष्टता, प्रसन्नता का नारियल तोड़ो।

திறப்பு விழாவில் தேங்காய் உடைப்பது போன்று, ரிப்பன் கட்செய்து திறப்பு விழா செய்வது போன்று ஒரே வழி, ஒரே பலம், ஒரே நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என்ற ரிப்பன் கட்செய்யுங்கள். பிறகு அனைவரின் திருப்தி, மகிழ்ச்சி என்ற தேங்காய் உடையுங்கள்.

यह पानी धरनी में डालो फिर देखो सफलता कितनी होती है।

இந்த நீரை பூமியில் தெளியுங்கள், பிறகு பாருங்கள் வெற்றி எவ்வளவு கிடைக்கிறது.